



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1984 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க,
மொத்த விற்பனை வரவு வரி (திருத்தச்)
சட்டம்**

[1984, திசெம்பர் மாதம் 28 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1984, திசெம்பர் மாதம் 28 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1984 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க மொத்த விற்பனை வரவு

வரி (திருத்தச்) சட்டம்

[1984, திசெம்பர் மாதம் 28 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச.வ.—ஓ. 69/84

1694

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத் தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :—

1. இச்சட்டம் 1984 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

சுருக்கப் பெயர்

2. (இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடு செய்யப்படும்) 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் (1) ஆம் உட்பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்கச் சட்டத்தின் 5 ஆம் பிரிவைத் திருத்துதல்.

“(1) அத்தகைய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டபோது—

(அ) சுங்கக் கட்டளைச் சட்டத்திற்கு இணங்க, சுங்கத் தீர்வையின் நோக்கத்திற்காக நிச்சயிக்கப்பட்ட அத்தகைய பொருள்களினது பெறுமதியினதும் ; அத்துடன்:

(ஆ) அத்தகைய பொருள்களின்மீது ஏதேனும் சுங்கத் தீர்வை செலுத்தப்பட்டிருந்தால் அந்த சுங்கத் தீர்வைத் தொகையினதும்,

கூட்டுமொத்தத்தை பத்து சத வீதத்தால் அதிகரிக்கும் தொகை.”.

3. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டின் 39 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவு, அதற்கான காப்புவாசகத்தில் “நூற்றைம்பது இலட்சம் ரூபாவை” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஐம்பது இலட்சம் ரூபாவை” என்னும் சொற்களையிடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவைத் திருத்துதல்.

4. இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்திற்குச் செய்யப்படும் திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1984 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நள்ளிரவில் நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க, இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவிற்கிணங்க இறக்குமதி செய்பவர் ஒருவரிடமிருந்து 1984 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி இச்சட்டம் தொடங்குகின்ற தேதியன்று முடிவடைகின்ற காலப்பகுதியின் போது சேகரிக்கப்பட்ட ஏதேனும் வரி, செல்லுபடியான முறையில் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் விதிக்கப்படுவதாகவும் சேகரிக்கப்படுவதாகவும் கருதப்படுதலும் வேண்டும்.

2ஆம் பிரிவின் கடந்த காலத்தை உள்ளடக்கும் பயன்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 150 ; (வெளிநாடு) ரூபா 200; ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு முன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சர், அரசாங்க வெளியிட்டலுவலகம், த. பெ. இல. 500, கொழும்பு 1 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.